



TAMIL NADU JESUITS MDU & CEN PROVINCES



#STANDWITHSTAN



12 October 2020

-

Stand for Fr. Stan



SJC, TRICHY



SJC Jesuit Community planned a silent protest rally for our Jesuit companion Fr. Stan in collaboration with College, School, Parish, Clergy and Religious of Trichy. The Vicar General, Parish Priests, Professors from St. Paul's seminary, Our St. Lourdes Parishioners, School staff, College staff, Alumni, our well-wishers and beneficiaries took part in the silent protest rally held at four gates of St. Joseph's College (Parish, Residence, College and School gates) holding placards and banners. Around 200 people took part in this rally near our campus. Holy Cross College and School sisters, Servite School Sisters from Keelaputhur and Melaputhur with their staff members also joined us in the protest holding the placards near the gates of their respective campuses. The news of the protest has appeared in the Hindu and Dinakaran newspapers. TV news channels recorded the event and telecasted them.



AAC, KARUMATHUR

We, the entire Jesuit community of Arul Anandar College along with the Human Rights Activists Community of Madurai West, conducted a non-belligerent protest demanding the release of Fr. Stan and others at the entrance of the college. About 04:00 pm, we engaged people in it by raising slogans and singing awareness songs. N. Nanmaran, the former MLA of CPM, presided over the protest. The local political, panchayat and social leaders (D. Muthuraman- DMK Vice-chairman, Paneer Selvam- Kovilankulam Counsellor, Pandeewari Ellangoven- Karumathur Panchayat leader, V P Murugan- Chellampatty Branch Secretary, Muthu Pandi - Coordinator of Farmers Association, Kasi -Kannanur Panchayat Leader) supported the protest by their speeches and presentations. CRI of West Zone, which consists of nearly 15 congregations and priests of other religions (Ramesh, Ammavasi and Karupusamy) extended their support by partaking in multitude.



The teaching and non-teaching staff along with students vibrantly participated in the protest in large numbers. Issuing of pamphlets, placards, flex, Facebook live were of great help to spread awareness. Social distancing was well maintained.



De Britto, Devakottai

We the Jesuit Community here in De Britto, Devakottai with the help of our school teachers organized the silent protest in front of our school gate to support Fr. Stan. Along with the staff, we were able to plan out meticulously. We expected around 25 people for the silent protest. However, it was beyond imagination that there were more than 60 people. Fathers from Ananda College, nearby Parish's Parish Priests other school teachers, our Co-workers, our school teachers and many more joined with us and stood for Stan. We posted some posters in the compound walls, and many who passed by our campus read the posters and showed their solidarity. Sch. Joe Praveen composed a powerful song to express our solidarity with Fr. Stan and other activists. Fr. Thayriam contributed the lyrics, while Sch. Santosh prepared an apt video, and the song is now available on YouTube



YouTube



கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்

தேவகோட்டை... அக்ட.13-
யாடட... மாநிலத்தில் 83 வயதான பாபிரியர் கைது செய்
பிர.15 சமூக செயல்பாட்டாளிகள் உடனடியாக விடுவிக்கக்
கோரியும் தேவகோட்டையில் ராமநாதர் பல்கலைக்கல் அருகில்
செய்தல் அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.
போராளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழக அரசின் செயலாளர்
எல் வழிகாட்டுதலைப்படி, சமூக இடை-வெளியிடல், முகவ
ம் அளித்து பதாகைகள் ஏற்றி தங்களின் எதிர்ப்பைப் பதிவு
செய்தனர். போராட்டத்தில் ஆலந்தா கல்லூரியில் செயல்பா
ர் சேகராஜ் கிறிஸ்து, ராமநாதர் வளர் இல்ல இயக்குனர்
ஆரோக்கியசாமி, ஆலந்தா கல்லூரி முதல்வர் ஐரன் வசந்த
யார், ராமநாதர் உலகமீட்டர் ஆலயப் பகுத்ததை சேக மறும்
மரு-தந்தையர்கள், தேவகோட்டை மற்றும் கருவூட்டார
பாதுகாக்கக் கைது கோண்டனர்.

CARMEL, NAGERCOIL



We arranged a protest in collaboration with Kottar Diocese and CRI. About forty religious, priests and laity (only limited invitees due to pandemic situation) actively participated. The protest took place at Jerome College, run by the Somascan Fathers, from 11.30 am to 12.30 pm. The Vicar General of Kottar Diocese, Fr. Hilarius, presided over the protest in which the Pastoral Centre Director cum Coordinator of the Commissions of the Diocese, Fr. Arul Raj, explained the case and delivered the central message. On behalf of CRI, the Superior of Holy Cross College, Sr Sahaya Rani, and on behalf of the laity, Mrs Rosy Mary, a teacher from Little Flower School, condemned the unjust arrest and demanded the immediate release of Fr. Stan and 15 other social activists. The participants supported the cause through many slogans and some awareness songs. We passed the following resolutions:

1. We demand the immediate release of Fr. Stan Swamy and his companions.
2. We demand to withdraw all the false cases by NIA
3. Do not treat the social activities and the human rights defenders like terrorists
4. We demand to protect the rights of the Tribals and the marginalized people with proper safety

The Correspondent of Jerome College, Fr. Suvakkin, welcomed the participants, and the Superior of Carmel Community, Fr. Xavier Raj, proposed the vote of thanks. Fr. Maris Singarayar coordinated the programme. Jaya Plus TV gave a report in their news on the same day with visuals and interview by Fr. Xavier Raj.

Oriyur



Fr. Stan Lourdusamy, an activist who worked among the Adivasi, was arrested in Ranchi. So, we, the Jesuits in Oriyur, expressed our solidarity with Fr. Stan by organising a silent protest in front of our campus with our co-workers. We also posted posters on our premises.



ST MARY'S, DINDIGUL



Fr. Stan Lourdusamy (known as Stan Swamy) is an eighty-three-year-old Jesuit missionary, belongs to Jesuit Province of Jamshedpur. He is an effective human rights activist, who has spent more than half of his life fighting and voicing out for the voiceless, suppressed and downtrodden people Jharkhand. NIA (National Investigation Agency) has arrested at 8 pm on 8 October. He has been falsely accused to have been involved in Bhima Koregaon case. Condemning this cruel and unjust action of Indian Government (NIA) and demanding immediate and unconditional release of Fr. Stan Swamy and others. The Jesuits of South Asian Conference decided unanimously to stand in solidarity with Fr. Stan and others who have been arrested for a false accusation.



ST MARY'S, DINDIGUL



Thereby, the Jesuits in Dindigul (St. Mary's, Maduralaya and Beschi Illam) organized a demonstration in front of St Mary's Jesuit Residence on 12 October from 4 to 5 pm and demanded the immediate release of Fr. Stan and others. In this demonstration, around 300 people from the neighbourhood participated and expressed their solidarity. Fr. Joe Xavier led the meeting with an overall introduction about the intention behind this demonstration. Mr. Maria Louis and Mr. John Bosco sang a prayer song to seek God's blessing and guidance for the event. Fr. Aruldoss addressed the crowd about the background context of Tribal people's culture and situation for which Fr. Stan worked more than 40 years. Mr. Christian Keller (teacher), Mr. Shanmugam (Alumni Association), Janap. A. Sheik Bakrid (District Secretary, Manitha Neya Makkal Katchi) and Sr. Josephine (Headmistress, Panjampatty) delivered solidarity speech. Fr. Stephen Martin gave an exuberantly thought-provoking speech about the issue. At the end of the demonstration, Mr. Celestine directed the people to sign the online petition. The demonstration ended with a signature campaign near the Main gate towards which people marched in silent protest holding leaflets about Fr. Stan. The whole demonstration was telecasted via Zoom and FB for the well-wishers who were unable to participate. Media was also here to register the event.

SXC, Palayamkottai



On October 11, Jesuits at St. Xavier's, Palayamkottai convened a preparatory meeting of all the political parties and people's movements to organise the protest event against the unjust arrest of Fr. Stan Swamy SJ. About 30 of them took part in that meeting and decided to conduct the protest on the following day opposite to the Siddha College, Palayamkottai and also decided to conduct the event in the name of People's Citizenship Movement that was an effort initiated by the Jesuits and others for garnering the strength of the people belonging to various movements. All the necessary permissions were obtained by the party

l e a d e r s . Around 300 people belonging to various political parties and well-wishers of the Jesuits took part in the protest event on 12 October. The District Secretaries of DMK, Congress, MDMK, CPI (M), CPI, MNMK, SDPI, VCK, CPI (ML), TMMK and the Bishop Emeritus of Palayamkottai Rt. Rev. Jude Paulraj spoke in the protest meeting condemning the Government for orchestrating an unjust and undemocratic act of arresting the 83-year-old Jesuit on false accusations. There was a good representation of the religious congregations, the staff of our Institutions in the protest and people of goodwill. Slogans were raised and all of them decided not to leave this as it is but to continue to be united to safeguard our people from fascist clutches.



KALANGARAI



Kalangarai Community, along with its field staffs, Community college staffs and Centre staff, stood in solidarity with Fr. Stan Lourdusamy. Fr. Kulandaisamy, the Director, shared his experience with Fr. Stan in ISI, Bengaluru in the 1980s which pushed him to social action with commitment. He further explained the gathering the process of the unjust arrest of Fr. Stan by National Investigating Agency. The gathering realized the need to raise our hands opposing the false accusation and arrest of Fr. Stan. As a sign of protest, we shouted slogans and pledged to pass this news to the people with whom we work. Fr. Francis Xavier, our Campus Treasurer, thanked the gathering.



LTI, Madurai



A meeting was held among the Jesuits to decide upon how to show our dissent and stand with Fr. Stan for the rights of the Adivasis. Fr. Francis Thamburaj conscientized the staff and students about the works of Fr. Stan and how he was arrested. We invited the staff, students, neighbouring religious communities and parish priests to take part in the silent protest. At 4pm Fr. Xavier Antony gave an introduction, why we protest and also explained the works of Fr. Stan. About 100 people (7 Jesuits, 25 nuns, 5

priests, 23 staff, 24 students and 18 lay people) joined us. We stood silent in front of our shops on the pavement of the road, holding pluck cards for 40 minutes. It was well received by the neighbours. Thina Thanthi, a Tamil Daily reported the protest.



St. Mary's, Madurai



On 12.10.2020, at St. Mary's, Madurai condemning the arrest of Fr. Stan under UAPA by NIA on 8 th Oct.2020, a protest was organized on 12 th Oct., from 4 to 5 p.m. by three Jesuit institutes i.e St. Mary's Hr. Sec. School, DACA & IDEAS-LAAS in collaboration with CRI

and like-minded democratic secular Movements & Human Rights organization such as People's Watch, SOCO Trust, SAMAM, Tamil Desa Makkal Munnani, CSI etc. Roughly 100 people took part in the event with all sincerity, holding placards and shouting slogans demanding the release of Fr. Stan and 15 other Human Rights Activists arrested in the same case. Fr. Paul Michael presided the protest and Advocates Mr. C.J. Rajan, Fr. Santhanam, Fr Vargeesh Antony led the group in the process of shouting slogans. Mr. Diyanthsankar Carr, former Principal of TTS, Mr.Ganesan, Mr. Mahaboob Batcha, Mr.Sanmugavelu, Mr. Mee.Thu.Pandian Mr. Mahaboob John, Ms.Jubaitha Banu, and Sr. Fatima

Antony SJL, former Principal of Fatima College delivered speeches highlighting the yeoman service rendered by Fr. Stan and 15 other Human Rights activists and condemning the arrest of them attributing motives for their good deeds.



St. Mary's, Madurai

The Letter of appeal to the Government written by Most. Rev. Dr. Antony Pappusamy, the Archbishop of Madurai and the President of the Tamil Nadu & Pondicherry Bishop's Council was read out.

Finally, Fr Stephen L. Pragasam proposed the vote of thanks and the protest came to an end.

The following day Fr. Paul Michael SJ called for a review meeting which was attended by Frs. S.Marianathan , Stephen L. Pragasam, Anbu (AAC), Henry(SXC), Santhanam (LAAS) and XAVIER Stock, SJC. The following were strongly realized:



1. Madurai Jesuits have established a strong network among the secular and CRI groups which enabled the Coordination successful.

2. We, the Jesuits, should involve to the maximum extent to strengthen this network.

3. One area where we need to concentrate on is to align our network with like minded political forces.



Xaveriana, Thoothukudi

அருட்தந்தை ஸ்டீன் விடுதலைக்காகக் கண்டன முழக்கம் மலைவாழ் மக்களின் உரிமைக்காக உழைத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள சேசு சபை அருட்தந்தை ஸ்டீன் விடுதலை செய்யக் கோரி, தூத்துக்குடி சேசு சபையினரின் சபேரியானா கிஷ்கிந்தி கண்டன முழக்கம் நடைபெற்றது. கீந்நிகழ்ச்சிக்குச் சபேரியானா அதிபரும் தாளாளருமான அருட்திரு கீஞ்ஞாசி சே.ச. தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருட்திரு சைமன் ராக் சே.ச. மற்றும் தூய றரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சீகரதூரி கென்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் பிறந்த கீயேசு சபை குசு.ஸ்டீன் , ஊர்கண்டி மாநில ராஞ்சியில் மலைவாழ் மக்களின் உரிமைக்காகப் பணியாற்றி வந்தார். 83 வயதான அருட்பணியாளரை கீந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (ஐயு) ராஞ்சியில் கைது செய்து மும்பை சிறையில் அடைத்து உள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வுக்காக உழைத்த குசு.ஸ்டீன் ஸ்வாமியிடம் ஐ. என்.ஏ. விசாரணை நடத்தி உள்ளது. மேற்படி விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பும் நல்கி உள்ளார். அந்த விசாரணையில் எவ்வித ஆதாரங்களையும் கைப்பற்றாத நிலையில் 83 வயது முதிர்ந்த அருட்பணியாளரைக் கைது செய்து சிறையில் அடைத்தது சட்ட விரோத நடவடிக்கை என கீந்தியாவில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்ததோடு 12. .10. 2020 கில் கீயேசு சபையினர் கீந்தியா முழுவதும் நடத்திய கண்டன முழக்கத்திலும் பங்கேற்று உள்ளனர்.

சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள குசு.ஸ்டீன் ஸ்வாமி உள்ளிட்ட 14 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கீந்நிகழ்வில் கீயேசு சபை அருட்பணியாளர்கள், கிருபால் குறவிகள், கிருபால் ஆசிரியர்கள், அனுவலர்கள், முன்னாள் மாணவர்கள், கிறித்தவ வாழ்வுரிமை கீயக்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். கீந்நிகழ்வில் அருட்பணியாளர்கள் சுந்தரி மைந்தன், பிரான்சிஸ் சீக்ஸ் சே.ச. மற்றும் ஹெர்மன் கிட்டு ஆகியோர் உரையாற்றினர்.



PEAK , SHC, SHEMBAGANUR



PEAK has organized the demonstration on the road of the Lower Hills of Kodaikanal where the Tribal communities live thickly, namely Kaduguthadi, Moolayar Junction near Pannaikaadu. Peak conscientised the people who Fr. Stan Swamy why we need to raise up our voices against his 'Fabricated' Charges against him. People of good will and Tribal people came forward with a lot of vigour to show their condemnation against the central government through their placards, Chart paper shows. By the Peak introduction, the tribal took the initiative to organize themselves and came out to the road to show their anger against this brutality against Fr. Stan who dedicated his entire life for the Tribal community. This demonstration was done on 12th of October. There by, we, peal were watched by the CID police and Q branch and thereby, we are very sure of this condemnation of the people has been passed on to the State and Central government.

On the 18th October, as per the guidelines of the Province, and the request made by the JCSA committee, a strong protest was organised in the nearby parish, Child Jesus Church, Ugarthe Nagar. All Jesuits of the community went for the Sunday mass and concientised the people and join the people with fiery speech by Fr. Jerry sj, on Who Fr. Stan and why we need to register our voices against his fabricated charges against him and condemn his arrest. It was well organised and people supported the protest in a large numbers. We had in two places namely, in front of the Church, and the one near to the Arockiamatha church the substation of the parish but very prime place just on the main Road.

Jesuits and Scholastics prepared the placards and Chart Papers, with condemning words and slogans were very touching and motivating to gather the people to register our voice against Fr. Stan' Arrest.



Loyola College, Mettala



To protest against the arrest of Fr Stan Swamy, S.J., on Oct 8 in Ranchi in Jharkhand State, Loyola College, Mettala, made a demonstration in front of the College entrance as the local police did not allow us to conduct human chain outside the College campus. The Jesuit fathers, academic and administrative staff, students and parents and alumni took active part in the protest. Some diocesan priests of Salem diocese under the guidance of Fr. Gregory, Vicar Forane, Athur and religious nuns from Rasipuram CRI unit also participated in it. Fr Maria Joseph Mahalingam, SJ, Principal, enlightened the participants on the reasons behind falsely implicating Fr Stan Swamy in Bhima- Goregaon issue and arresting him. Holding placards, approximately all the 70 participants raised slogans demanding the immediate release of not only Fr Stan but also other 15 persons implicated revengefully in this case and thrown into the prison for the last two years. The by-passers and passengers by the public transport on the highway from Athur to Rasipuram came to know of the illegal and unjust incarceration of 83-years-old Fr Stan. The protest which started at 4 pm came to end at 5 pm.

Loyola Institutions Chennai



Loyola Institutions Chennai organized a Protest demanding to release Fr. Stan Swamy SJ who was falsely accused and was arrested by NIA. There were about 300 people including sixty Jesuits who gathered to show our solidarity to stand with Stan holding placards in a long queue. The Spokesperson Fr. John Kumar SJ said to the reporters, “We demand justice for a man who spent his life for the rights of Adivasi and was falsely accused in connection with Bhima Koregaon case. As he has been affected by Parkinson’s disease, the government should take it into consideration of releasing Fr. Stan from detention.” A good number of well-known TV channels were present for the protest and telecasted the NEWS in their channels. There were two songs composed by Frs Jebamalai Raja, the Provincial of CEN and Wenishraj to express our solidarity with Fr Stan and other activists.



During the protest, the CEN Jesuits Facebook was live and it can be accessed on



JPLI, Kasthambadi

On 12th of October, the JPLI community along with the other good willed people in the Polur Taluk took to roads for the cause of the immediate release of father Stan. About 30 people participated in the protest including 16 pre-novices. All of them held the placards and condemned the act of arresting Fr. Stan unjustly and demanded the immediate release of Fr. Stan.



It was a silent protest showing our solidarity with Fr. Stan at the Polur Bus Stand from 4:00 p.m. to 5:00 p.m. We all felt encouraged to support Fr. Stan's release and were much inspired by his life and words. We hope that he will be released soon.

PARAN



To protest against the illegal arrest of Fr. Stan Swamy and others, we PARAN team organized a rally at PARAN office. PARAN staff and few Tribal college students participated in it and we raised our voice against the unjust punishment for crimes they have not committed. The awareness talk on the illegal arrest of Fr. Stan was given by Fr. Packiaraj in the rally. The slogans and posters were prepared and pasted on the walls by Fr. James Raja and students. The slogans were repeatedly recited by all during rally. To show the real gratitude towards Fr. Stan and his team, we well organized the rally in small group by our Tribal students. It was good and felt the oneness of Jesuit.



Loyola College, Vettavalam

Loyola College,
Vettavalam (LCV)

took a very proactive
step to address the
issue of the arrest of

Fr. Stan Swamy SJ, the octogenarian Dalit and tribal rights activist as he has been wrongly implicated for the stupendous works he has done among the Adivasis of Jharkhand, Chhattisgarh, Madhya Pradesh, west Bengal and Western Bihar for the past 40 years.

The college organized a protest march. We started with social awareness songs led by Fr. Britto Vincent, the principal. Fr. Selvaraj Arulnathan, the superior highlighted the great service of Fr. Stan Swamy both at ISI, Bangalore and Bagaicha, Ranchi during which he has empowered thousands of Dalits and Adivasis in order to claim their rights and fight for justice.

From the stage, we took out a procession to the gate and displayed ourselves with placards and posters which read the various demands for his release and deliverance of justice. We then made some slogans and distributed handbills to the bystanders and travellers containing the life and mission of Fr. Stan. Fr. Britto Vincent, thanked all the staff and students for their committed efforts to join the movement for the release

of Fr. Stan Swamy. It was well appreciated and people were thankful to the Jesuits for such a great doyen of human rights engagement.



Arulagam, Harur

We, Jesuits of Arulagam Community, Harur, along with parishioner and School staff had silent protest for the release of Fr. Stan. We printed flex and posted in the entrance of the campus. Fr. Paul Benedict wrote a poem demanding justice for Fr. Stan which is made in to poster and asked our staff to keep in their status and upload in the social media. In solidarity with Fr. Stan, our catechism student recited rosary for the justice of Fr. Stan and other fourteen members.



மதத்தைக் கடந்த மனித உரிமைப் போராள் ஸ்டான் லூர்துசாமியின் விடுதலைக்காய் ஒன்றிணைவோம்!

(ஸென்சீ சே.ச.)

இந்திய நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடியினர் மற்றும் ஆதிவாசி மக்களின் மண்ணின் வளத்தையும் மனிதனின் உரிமையையும் காக்க பல ஆண்டுகளாகப் போராடி தள்ளாத வயதிலும் தனிஒருவராய் மாற்றத்தை நோக்கி போராடும் மக்கள் போராளி தந்தை ஸ்டான் லூர்துசாமி சே.ச. பிறப்பால் ஒரு சமயத்திற்குக் கட்டுப்பட்டாலும் வளர்ப்பாலும் தன் வாழ்க்கையாலும் சமயத்தைக் கடந்து சமத்துவத்திற்காய் சாகும் வரை போராடும் உண்மைப் போராளி. பாமர மக்களின் உரிமைக்காய் இவர் எடுத்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஆதிக்கச் சக்திகளுக்கு சவுக்கடியானது. இவரின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்தனை நிரம்பிய பீரங்கிக் குண்டுகள். கருத்துக்களால் காயம் அடைந்தவர்கள் கருத்துச் சுதந்திரத்தை சிறையில் வைக்கிறார்கள்.

83 வயதில் சிறை வைக்கும் அளவுக்கு என்ன செய்தார்?

- மண்ணின் வளமும் நிலமும் பூர்வீகக் குடிகளுக்கே எனப் போராடினார்.
- பூர்வீகக் குடிகளின் உரிமைக்காக போராடிய 3000 மனித உரிமைப் போராளிகளை சிறையில் அடைப்பதற்கான காரணம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
- சமயத்தைப் பரப்பும் சமயத்துறவிகளுக்கு மத்தியில் மக்களின் சமத்துவத்தைப் பரப்பினார்.
- படிப்பறிவற்ற பூர்வீகக் குடிகளுக்கு அடிப்படைக் கல்வியின் அவசியத்தை போதித்தார்.
- நிலத்தின் கனிம வளங்களை களவாட நினைக்கும் கள்வர்களுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார்.
- பூர்வீகக் குடிகளான பழங்குடியினரை புலம்பெயர்ந்தோராக்க முடிவு செய்த திட்டங்களுக்கு எதிராய் போராடினார்.

துன்புறம் மக்களோடு துன்புற்றார். உரிமையிழந்தவர்களின் உரிமைக்குரலாக விளங்கினார். சமயத்தின் பெயரைச் சொல்லி சிறுவட்டத்திற்குள் அடைக்க நினைத்தவர்களுக்கு மத்தியில் சரித்திரம் பேசும் மனித உரிமைப் போராளியாய் உருவெடுத்தார்.

ஒரு பாரபட்சமற்ற அரசு செய்ய வேண்டிய பணியைத் தனி நபராய் செய்ததற்கு ஜனநாயக முறைப்படி அவருக்கு விருது வழங்க வேண்டும். ஆனால் அரசு அவருக்கு வழங்கிய விருது கைவிலங்கும் சிறைவாசமும். 83 வயது முதியவர் என்று பாராமல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதுதான் மக்களாட்சியின் மகத்தான சேவை. சுதந்திர நாட்டின் தலைசிறந்த பெருமை. இலட்சியப் போராளிகளுக்குச் சிறைக்கூடம் கூட பள்ளிக்கூடம் தான். ஆம் இலட்சியப் போராளிகளை அடைக்காத்ததால் தான் சிறைச்சாலைகளுக்கே சிறப்புக் கிடைத்தது.

83 வயது ஸ்டான் லூர்துசாமியை சிறையில் அடைக்கலாம் அவரின் இலட்சியத்தை, அவர் விட்டுச் சென்ற சிந்தனையை சிறைவைக்க முடியுமா?

சுதந்திரக் கொடியை ஏற்றிவிட்டு மிட்டாய்க்காய் காத்துக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் அல்ல நாங்கள். பாரினில் பட்டொளி வீசிப்பறக்கும் மூவண்ணக் கொடி எங்கள் உரிமையைக் காக்க முப்பாட்டன் குருதி சிந்திப்பெற்ற சுதந்திரக்கொடி என்பதை உணர்ந்து வீறுகொண்டெழும் வேங்கையாய் புறப்படும் இளைஞர் பட்டாளம். “நீ மண்ணுக்காக போராடத் தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது” என்ற சேகுவேராவின் சிந்தனை வரிகளோடு மண்ணுக்காகவும் பூர்வீகக் குடிகளின் உரிமைக்காகவும் போராடும் இயேசு சபைத்துறவி மனித உரிமைப் போராளி ஸ்டான் லூர்துசாமியோடு நாமும் போராடுவோம்.

களத்துக்கு வா தோழனே!

AICUF

On 12th October, National Solidarity Day “Stand with Fr Stand” was observed in AICUF National Secretariat, Aicuf House in the form of Sit- in- Dharna. Prof Lenin, Loyola College, Chennai addressed the gathering and inaugurated the dharna. From 3-4pm, there were 30 students and AICUF staff shouting slogans to release Fr Stand Swamy SJ and under the guidance of Fr N Sarathi, the Aicuf State adviser, the protest group walked along shouting slogans towards Loyola College main gate to join the silent protest of the Loyola College management, staff and students under the guidance of social action commission. AICUF programme was organized jointly by National Tamil Nadu AICUF and Forum for Justice and Peace.



கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்

தேவகோட்டை, அக்ட. 13-
 லுர்கண்ட மரபுவழி 83 வயதான பாத்திரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஏற்கனவே கைது செய்யப்பட்ட சூயசு செயல்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரிய தேவகோட்டையில் ராம்பதல் போராட்டம் நடந்தது. இதில் அமைப்பினர் சார்மில் போராட்டம் நடந்தது. போராட்டம் சமூக ஆர்வலர்கள், தந்தை ஆர்தர் கோரோனா, முகவர்பாளர், சமூக ஆர்வலர்கள், சமூக இளைஞர்கள், பதிவு செய்தவர்கள் போன்றவர்கள் ஆகியவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஆள்தா கல்லூரிக்கு செல்லும் போது சேலாந்து கிறிஸ்தவ சமூகம் வளர் இயல் இயக்குனர்கள் போராட்டம் உலகமீட்டர் ஆலயம் முதல் இரண்டு வரையில் போராட்டம் நடந்தது. தேவகோட்டை மாவட்ட காவல்துறை போலீஸ்கள் கைது செய்தனர்.

கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்

தேவகோட்டை, அக்ட. 13-
 லுர்கண்ட மரபுவழி 83 வயதான பாத்திரியர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஏற்கனவே கைது செய்யப்பட்ட சூயசு செயல்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரிய தேவகோட்டையில் ராம்பதல் போராட்டம் நடந்தது. இதில் அமைப்பினர் சார்மில் போராட்டம் நடந்தது. போராட்டம் சமூக ஆர்வலர்கள், தந்தை ஆர்தர் கோரோனா, முகவர்பாளர், சமூக ஆர்வலர்கள், சமூக இளைஞர்கள், பதிவு செய்தவர்கள் போன்றவர்கள் ஆகியவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஆள்தா கல்லூரிக்கு செல்லும் போது சேலாந்து கிறிஸ்தவ சமூகம் வளர் இயல் இயக்குனர்கள் போராட்டம் உலகமீட்டர் ஆலயம் முதல் இரண்டு வரையில் போராட்டம் நடந்தது. தேவகோட்டை மாவட்ட காவல்துறை போலீஸ்கள் கைது செய்தனர்.

Working for the cause of tribal people

Working for the cause of tribal people...
 Working for the cause of tribal people...
 Working for the cause of tribal people...

Staff of St. Joseph's College observed a protest on Monday

Staff of St. Joseph's College observed a protest on Monday condemning the arrest of Rev. Fr. Stan Swamy, an 83-year-old priest working in Ranchi, Jharkhand, by the National Investigation Agency last week in connection with the controversial Bhatma Koregan-Elgar Parishad case and the "deplorable" treatment meted out to him. The protesters questioned the need for the NIA to take the aged priest to Mumbai in the midst of the global pandemic, notwithstanding the Jharkhand Government's directive that those above 60 years of age must not venture in public. Rev. Fr. Stan Swamy had extended cooperation in the investigation, presenting himself for...
 Jesuit fathers hold protest in front of St. Joseph's College in Tinchi on Monday. *
 undertaking a long travel, and was willing to face interrogation through video conferencing. In a video statement made prior to his arrest, Rev. Fr. Stan Swamy had said that activists like him, and lawyers, writers, journalists and others who espoused the rights of Adivasis, Dalits and the marginalized were being targeted by the rulers of the...

மிகக் கைதான சூயசு செயல்பட்டவர்களை விடுவிக்க கோரிய போராட்டம்

13: ஆதிவாசி மைக்கேல் கைதான இயேசு கிறிஸ்தவர்களின் போராட்டம். மாவட்டம் முழுமையாக சமூக ஆர்வலர்கள், சமூக இளைஞர்கள், பதிவு செய்தவர்கள் போன்றவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஆள்தா கல்லூரிக்கு செல்லும் போது சேலாந்து கிறிஸ்தவ சமூகம் வளர் இயல் இயக்குனர்கள் போராட்டம் உலகமீட்டர் ஆலயம் முதல் இரண்டு வரையில் போராட்டம் நடந்தது. தேவகோட்டை மாவட்ட காவல்துறை போலீஸ்கள் கைது செய்தனர்.

மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
 மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
 மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

இந்த காணக்கு விரைக்கம்

இந்த காணக்கு விரைக்கம்...
 இந்த காணக்கு விரைக்கம்...
 இந்த காணக்கு விரைக்கம்...

நீஸ்தவர்கள் போராட்டம்

நீஸ்தவர்கள் போராட்டம்...
 நீஸ்தவர்கள் போராட்டம்...
 நீஸ்தவர்கள் போராட்டம்...

மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
 மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...
 மக்கள் குடியரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்...




தேசிய தோழமை நாள்

அக்டோபர் 12, 2020


மாலை 4.00 மணி

5.00 மணி வரை

ஆதிவாசி மக்களின்
அபாயக் குரலுக்குச் செவிமடுத்து
அவர்கள் உரிமைக்காக
அயுராது குரல் கொடுத்து
கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து
காடுகளை மீட்டெடுத்து
கண்ணியமான பணி ஆற்றிவரும்
தந்தை ஸ்டீடன் சுவாமி அவர்களுக்கு
பொய் காரணங்காட்டி
போலியாய் தேசதுரீராக முத்திரைகுத்தி
கைது செய்திருப்பது
மனித உரிமை மீறல்
ஐனநாயக அத்து மீறல்
NIAவின்
இச்செயலைக் கண்டிக்கிறோம்
தந்தை ஸ்டீடனுக்கு தூம் கொடுப்போம்




அருளக கலைகைகள்
அருள்



“ True Peace is not
merely the absence
of tension: it is the
presence of JUSTICE ”

Steve @ub
20/10/2020



let
us
Stand
with
Stan

**WE STAND UNITED
FOR JUSTICE...**

Steve Conly
4/16/2020

**அருட்தந்தை ஸ்டீன் சாமி அவர்களின்
கைகைக் கண்டித்து
தமிழக இயேசு சபையினர் மன்றமும்
தேரடவை அமைப்புகள் வெளியிடுதல்
பத்திரிகைச் செய்தி
நாள்: 12 அக்டோபர் 2020**

ஆதிவாசி மற்றும் தலித் மக்கள் உரிமைகளுக்காகப் பேராடிய 83 வயதான அருட்தந்தை ஸ்டீன் சாமி அவர்களை தேசிய புனையவு அமைப்பு அக்டோபர் 8-ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கிரவில் கைது செய்ததை தமிழக இயேசு சபையினர் மற்றும் தோழமை அமைப்புகள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதன்மூலம் அவரது தியாகப் பணிகள் அவமதிக்கப்பட்டுள்ளன.

அருட்தந்தை ஸ்டீன் சாமி அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து உலகம் முழுவதும் கல்விப்பணியில் சமூகப்பணியில் சிறந்த பணிசெய்துவரும் இயேசு சபையில் இணைந்து பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்கள் மத்தியில் கடந்த 50 ஆண்டுகளாக அற்பணிப்போடு பணி செய்துவந்தார்.

அருட்தந்தை ஸ்டீன் சாமி ஆதிவாசி பகுதிகளான பீகார், ஜார்கண்ட் போன்றவற்றை தனது கிரண்டாவது பிறப்பிடமாக கருதி வாழ்ந்து வந்தார். அங்கு நிலவிய சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், ஆதிவாசிகள், தலித் மக்கள் சுரண்டப்படுவதையும், இயற்கை வளங்கள், அரசாங்கங்கள் மூலமாக சுரண்டப்படுவதையும் மக்கள் அவருடைய சொந்த நிலத்திலிருந்தே விரட்டப்படுவதையும் ஆய்வு செய்து எழுதிவந்தார். ஆதிவாசி மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டமும் மற்ற சட்டங்களும் கொடுத்திற்க்கும் உரிமைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை ஒருங்கிணைத்து வந்தார். அவர் வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மதிப்பவர்களாகவும், அரசியல் சட்ட மதிப்பீடுகளையும், உரிமைகளையும் கடைபிடிப்பவராகவும், எடுத்து சொல்பவராகவும் இருந்துவந்தார்.

மஹராஷ்டிரா மாநிலம் பீமா-கோடிரகான் வலக்கில் இவர் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளார். காரணம் ஜார்கண்ட் மாநிலத்தில் அன்றைய அரசின் ஆதரவோடு நினைந்த ஆக்கிரமித்தவர்கள் இயற்கையைச் சுரண்டியவர்களில் கனவுகள் தவிடுபொடியானதற்கு இவர்தான் காரணம் என்று கருதி தேசிய புனையவு அமைப்பு சூழ்ச்சி செய்து இந்த வலக்கில் சிக்க வைத்துள்ளது.

துவகத்தில் பீமா-கோடிரகான் வலக்கை விசாரித்த மஹராஷ்டிரா காவல்துறை சந்தேகப்படும் நபராக கருதி ஜார்கண்ட் ராஞ்சியில் இவர் வாழ்ந்த இடத்தை 28 ஆகஸ்ட் 2018 மற்றும் 12 ஜூன் 2019 ஆகிய தேதிகளில் அதிரடியாக சேராதனையிட்டது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்பிறகு இந்த வலக்கு தேசிய புனையவு அமைப்பிற்கு மாற்றப்பட்டது. கொடிரகான் உரடங்கு காஷத்திலும் கீலை, ஆகஸ்ட் மாதங்களில் 5 முறை சுமார் 15 மணிநேரம் தேசிய புனையவு அமைப்பினால் விசாரிக்கப்பட்டார்.

அதற்கு தனது முழு ஒத்துழைப்பைக் கொடுத்தார். அவ்விசாரணையின் போது ரீமா-கொடிரகான் வழக்கிற்கும், மாட்வாயிஸ்ட் அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பதை ஆணித்தனமாக எடுத்துரைத்தார். அவர்கள் காட்டிய ஆதாரங்கள் கீரடிக்கப்பட்டவை என்று சுட்டிக்காட்டினார். கடந்த அக்டோபர் 6 ம் தேதி மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்புவிடுத்தனர். இவருக்கு வயது 83 என்பதாலும், பார்கின்சன் நோயினால் அவதிப்படுவதாலும் கொடிரகான் காஷத்தில் ஜார்க்கண்ட் அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் பயணம் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டிருந்ததாலும் தன்னால் மும்பைக்கு வர இயலாது என்று தொரிவித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தினால் அதற்குத் தயார் என்று கூறியுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் தேசிய புலனாய்வு அமைப்பு உதாசினப்படுத்திவிட்டது.

கடந்த அக்டோபர் 8 ம் தேதி கிரவு 7.30 மணியளவில் அதிரடியாக அருட்தந்தை ஸ்டான் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பினால் கைது செய்யப்பட்டார். விமான மூலமாக கிரவோடு கிரவாக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விமான மூலமாக கிரவோடு கிரவாக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு அமைப்பின் இந்த நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் போது இந்த நிகழ்வை பரபரப்பானதாக மாற்ற முயற்சியிடுத்துள்ளனர் என்பது தொரிய வருகிறது. இந்த நேரத்தில் ஜெயில் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. ஜாமீன் என்பது தவிர்க்கமுடியாத விதி என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.சு. கிருஷ்ண அய்யர் ஒரு வழக்கில் குறிப்பிட்டதை எல்லோருக்கும் நியாயப்படுத்திக்கொள்கிறோம். ஆதிவாசி மக்களுக்காக, தலித் மக்களுக்காக தன்னால் இல்லாமல் உழைத்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களைக் கைது செய்திருப்பது அராஜகமானது என்று கருதுகிறோம். அந்த நேரத்தில் அரசு அரசியலமைப்பு சட்டத்தின் மீத்பீடுகளையும், அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் புறந்தள்ளுவது சேதனைக்குறியதாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களையும் மனித உரிமையின் பாதுகாவலர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

நமது நாடு “தடா , போட்டா” போன்ற கொடுமையான கருப்புச் சட்டங்களை கடந்த காஷத்தில் பார்த்திருக்கிறது. அவையெல்லாம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றவண்ணம் பயன்படுத்தப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தபோது அச்சட்டங்கள் நீக்கப்பட்டுவிட்டன. அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களும் மற்ற மனித உரிமை பாதுகாவலர்களும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் படி (ரு.யு.யு) கைது செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமும் தடா, போட்டா போன்ற சட்டங்களுக்கு இணையானதே.

எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அரசு வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள தவறக் கூடாது ஏனென்றால் வரலாறு மிகப்பெரிய ஆசிரியை.

அருள் தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் ஆதிவாசி, தலித் மக்களுக்கு செய்த பணிகளையும் அதனால் ஏற்படும் சவால்களையும், சங்கடங்களையும் அவர் துணிச்சலோடு ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்தப் பிரச்சனையில் அவருக்கு ஆதரவுக்கூறும் நீட்டும் ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றியைத் தொரிவித்துக் கொள்கிறோம்.

வெளியீடு : தமிழக இயேசு சபை
மற்றும் தீவிர அமைப்புகள்

**TAMIL NADU JESUITS AND SOLIDARITY
ORGANISATIONS
PRESS RELEASE (Proposed)
ON THE ARBITRARY ARREST OF FR. STAN
SWAY.SJ
DATED 12 OCTOBER 2020**

Tamil Nadu Jesuits and Solidarity Organisations condemn the arrest of octogenarian Adivasi and Dalit activist Fr. Stan Swamy by the National Investigating Agency (NIA). The fifty years of his dedication has been desecrated.

We are deeply troubled by the arrest of Fr. Stan Swamy by the NIA. By this arrest the State has desecrated his fifty years of dedicated life for the empowerment of Adivasis and Dalits of Bihar and Jharkhand.

Fr. Stan Swamy is a right based activist Jesuit priest born in Tamil Nadu. At his early age itself he left his native, joined the Jesuit Order of the Catholic Church well known all over the world for its stellar service in the field of education and for its commitment to the welfare of the poor, refugees, migrants and marginalized sections of society.

Fr. Stan Swamy regarded tribal areas of Bihar and Jharkhand as his second birth place. Over the past decades, he has focused his researches and writings on the existing socio economic inequality, exploitation of Adivasis and Dalits and degradation of environment by mass mining and forcible alienation of land of the indigenous people as against rights and entitlements of the native people enshrined in the Indian Constitution and statutes. All through his life he remained a law abiding citizen, teaching and practicing Constitutional values and rights.

We understand that Fr. Stan Swamy has been wrongly implicated into the Bhima-Koregaon case. Since the aspirations of land encroachers and degrading miners buttressed by the then party in power in the State were obstructed and thwarted through the vigilance of Adivasis, the NIA has subtly has implicated him into this case.

We observe that initially Maharashtra police had booked Fr. Stan Swamy as a 'suspected-accused' in Bhima-Koregaon case and consequently raided twice on 28 August 2018 and 12 June 2019. From the entry of the NIA, the agency had been trying to establish that Fr. Stan was personally and through him Bagaicha, the social work and research centre linked to extremist forces. Fr. Stan had denied both these allegations in strongest terms, while the NIA interrogated him for nearly 15 hours during a span of 5 days on July 27,28,29,30 and August 6 with his utmost cooperation. It is also learnt that apart from his bio-data and some factual information, several extracts allegedly taken from his computer implicating his connection to Maoist forces were placed before him. He told the enquiry officer of the NIA that all these were fabrications stealthily put into his computer and he disowned them. Even then Fr. Stan Swamy has expressed his willingness for further interrogation through videoconferencing due to his age, illness and Covid 19 pandemic. But all these have been ignored by the NIA.

On 08 October at 7:30 P.M. Fr. Stan Swamy was taken into custody by the NIA from his residence at Bagaicha at Ranchi, Jharkhand and produced before the NIA Court at Mumbai on 09 October which has remanded to Judicial Custody. Charge sheet has also been filed charging him along with others under Unlawful Activities Prevention Act (UAPA). The NIA arresting him in the night and airlifting him to Mumbai are sheer unwarranted steps of the NIA. It appears by such acts that the NIA has attempted to make it sensational and dramatic. At this juncture, we wish to bring to everybody's attention 'Jail is an Exception and Bail is the Rule' a famous remark of Justice V.R. Krishna Iyer in a judgement.

We consider the arrest and detention of Fr. Stan Swamy, who has devoted all his life to selfless service and defense and protection of basic human and fundamental rights of the poor, marginalized and exploited Adivasi and Dalit population of the State of Jharkhand, are arbitrary. In another instance, there is a total disregard by the State of its constitutional mandate proclaimed in the Preamble, enshrined in the Fundamental Rights and Directive Principles in our Constitution

In this background, we demand the immediate release of Fr. Stan Swamy and all the other innocent human rights defenders arrested under the UAPA.

The country has borne a number of draconian laws like TADA and POTA, which have been repealed after nationwide protests due to its abuse and misuse to prevent legitimate dissent and freedom of expression thereof. The UAPA, under which Fr. Stan Swamy and several others have been arrested and detained, is one such law falling into same category as TADA and POTA and ought to be repealed for the same reasons. The present Government should not fail to learn from the history, because history is the greatest teacher.

We are also impressed by his unswayed conviction to serve the Advasis and Dalits and unparalleled boldness to face any eventuality for this commitment. We also thank one and all who stand with him in solidarity.

Released by
TAMIL NADU JESUITS
AND SOLIDARITY ORGANISATIONS

